

UG-449

**BBCA-11/
BCO-11**

**B.Com. DEGREE EXAMINATION —
JUNE, 2018.**

First Year

Computer Application

BUSINESS ORGANISATION

Time : 3 hours

Maximum marks : 75

SECTION A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. What are the different types of business combination?

பல்வேறு வகையான வணிக கூட்டமைப்புகளை விளக்குக.

2. What are the nature and scope of business?

வணிகத்தின் தன்மை மற்றும் நோக்கத்தினை கூறுக.

3. State the characteristics of Joint Stock Company.

பங்கு சந்தை நிறுவனம் தனிப்பண்புகளை பற்றி எழுதுக.

4. What are the various methods of raising finance?

நிதியை அதிகரிக்கும் பல்வேறு செயல்முறையை எழுதுக.

5. State the different kinds of companies.

பல்வேறு வகையான நிறுமங்களை குறிப்பிடுக.

SECTION B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Distinguish between the equity shares and preference shares.

சாதாரணப் பங்கு மற்றும் முன்னுரிமைப் பங்குகளின் வேறுபாட்டை கூறுக.

7. Briefly explain the sole proprietor features and merits and demerits.

தனியாள் வணிகத்தின் தனிப்பண்புகளை மற்றும் நிறை மற்றும் குறைகளை விரிவாக விளக்குக.

8. What are duties and responsibilities and powers of directors?

நிர்வாக இயக்குநர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் யாவை?

9. Short notes on :

- (a) Stock exchanges
- (b) Co-operative societies
- (c) Public utilities.

சிறு குறிப்பு வரைக :

- (அ) பங்கு மாற்றம்
- (ஆ) கூட்டுறவு சங்கங்கள்
- (இ) பொதுநல நிறுவனங்கள்.

10. Distinguish between partnership and Joint Hindu Family Firm.

கூட்டாண்மைக்கும் கூட்டு இந்து குடும்ப நிறுவனத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகளை தருக.

11. What are the social responsibilities of business firm?

நிறுவனத்திற்கு உள்ள சமூக பொறுப்புகளை எழுதுக.

12. Explain the structure of company management.

நிறும மேலாண்மை அமைப்பு பற்றி விவரி.

UG-450

**BCO-12/
BBCA-12**

**B.Com. DEGREE EXAMINATION –
JUNE, 2018.**

First Year

Computer Applications (155)

FINANCIAL ACCOUNTING

Time : 3 hours

Maximum marks : 75

SECTION A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. What are the differences between single entry and double entry system of accounting?

ஒற்றைபதிவு முறைக்கும் இரட்டைபதிவு முறைக்குமுள்ள வேறுபாடுகள் யாவை?

2. Write a short note on :

- (a) Income and expenditure account.
(b) Capital and revenue expenditure account.

சிறுகுறிப்பு எழுதுக :

- (அ) வருவாய் மற்றும் செலவின கணக்கு.
(ஆ) முதல் மற்றும் வருவாய் செலவு கணக்கு.

3. The following information relates to Madurai branch.

	Rs.	Rs.
Stock on 1.1.2002		11,200
Branch debtors on 1.1.2002		6,300
Goods sent to branch		51,000
Cash sent to branch for :		
Rent	1,500	
Salaries	3,000	
Petty expenses	500	5,000
		<hr/>
Sales at branch :		
Cash	25,000	
Credit	39,000	64,000
		<hr/>
Cash received from debtors		41,200
Stock on 31.12.2002		13,600

Prepare branch A/c for the year 2002.

கீழே தரப்பட்டுள்ள தகவல்கள் மதுரை கிளையுடையது.

	ரூ.	ரூ.
சரக்கு 1.1.2002-இல்		11,200
1.1.2002-ல் கிளை கடனாளிகள்		6,300
கிளைக்கு அனுப்பிய சரக்கு		51,000

	ரூ.	ரூ.
கிளைக்கு கிழே தரப்பட்டுள்ள செலவுகள் அனுப்பப்பட்டது :		
வாடகை	1,500	
சம்பளம்	3,000	
சில்லரைச் செலவு	500	5,000
கிளையில் விற்பனை :		
ரொக்கம்	25,000	
கடன்	39,000	64,000
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்		41,200
31.12.2002-இல் சரக்கு இருப்பு		13,600

2002-ஆம் ஆண்டிற்கான கிளை கணக்கு தயார் செய்க.

4. Calculate the amount of depreciation on the machinery. The machinery was purchased on 1st January, 2006 for Rs. 1,00,000. Rs. 5,000 was spent on its erection and Rs. 10,000 on its freight charges. Depreciation is charged at 10 percent per annum on straight line method. The books are closed on 31st March each year.

இயந்திரத்தின் மீதான தேய்மானத்தை கணக்கிடவும் 1.1.2006ல் ரூ. 1,00,000க்கு இயந்திரம் வாங்கப்பட்டது. அதற்கான பொருத்துதல் மற்றும் சத்தம் முறையே ரூ. 5,000 மற்றும் ரூ. 10,000. ஆண்டிற்கு 10% தேய்மானம் நேர் செல் முறையில் எழுதப்பட்டது. கணக்கு ஏடுகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகிறது.

5. From the following, calculate the amount to be credited to income and expenditure account towards subscription for 2012.

On 1.1.12 subscription outstanding 2,000

On 1.1.12 subscription received in advance 3,000

(Amount of subscription received during the year 35,000) (Subscription received includes Rs. 1,500 related to 2011)

Subscription outstanding for the year 2012 is Rs. 1,300.

பின்வரும் விவரங்களிலிருந்து வருவாய் செலவினக் கணக்கில் 2012ஆம் ஆண்டுக்கு சந்தா கணக்கில் எவ்வளவு தொகை வரவு வைக்கப்படும் என்பதைக் காண்க.

1.1.12ல் சந்தா நிலுவை ரூ. 2,000

1.1.12ல் முன் கூட்டி பெற்ற சந்தா ரூ. 3,000

நடப்பு ஆண்டில் பெற்ற சந்தா தொகை ரூ. 35,000

பெற்ற சந்தா தொகையில் ரூ. 1,500 – 2011 ஆம் ஆண்டுக்குரியது.

2012ஆம் ஆண்டுக்கு நிலுவையில் உள்ள சந்தா ரூ. 1,300.

SECTION B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Explain the accounting concepts and conventions.

கணக்கியல் மரபுகள் மற்றும் கோட்பாடுகளை விவரி.

7. Write short notes on :

- (a) Depreciation
(b) Sole trader
(c) Joint venture.

சிறு குறிப்பு :

- (அ) தேய்மானம்
(ஆ) தனியாள் வாணிபர்
(இ) இணை வினை.

8. X Ltd. of Madras has a branch at Trichy and in order to maintain strict control on stocks, invoices goods to Branch at selling price which is cost plus $33\frac{1}{3}\%$. From the following particulars make out the branch stock A/c. Branch Debtors A/c and other necessary accounts to show the gross profit and net profit made there.

	Rs.
Stock on 1.1.04 (invoice price)	15,000
Debtors on 1.1.04	11,400
Goods invoiced to branch (invoice price)	67,000
Bad debts written off	250
Discount allowed to customers	300
Expenses at the branch	6,700
Cash sales	31,000
Credit Sales	37,400
Stock on 31.12.04 (invoice price)	13,400
Cash received from debtors	40,000

சென்னையிலுள்ள ஒரு தலைமை அலுவலகத்திற்கு திருச்சியில் கிளை ஒன்று உள்ளது. அக்கிளைக்கு சரக்குகள் அடக்க விலையில் 33 $\frac{1}{3}$ % இலாபம் வைத்து அனுப்பப்படுகிறது. கீழ்காணும் தகவல்களைக் கொண்டு கிளைச் சரக்கிருப்பு கணக்கு, கிளைக் கடனாளிகள் கணக்கு இதர தேவையான கணக்கு, கிளைச் சரிக்கட்டுக் கணக்கு ஆகியவை தயாரிக்கவும்.

	ரூ.
1.1.04 ல் சரக்கிருப்பு (இடாப்பு விலை)	15,000
1.1.04 கடனாளிகள்	11,400
அந்த ஆண்டில் கிளைக்கு அனுப்பிய சரக்கு (இடாப்பு விலை)	67,000

	ரூ.
வராக்கடன் நீக்கம்	250
வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி	300
கிளைச் செலவுகள்	6,700
கிளையில் விற்பனை :	
ரொக்கம்	31,000
கடன்	37,400
31.12.04ல் சரக்கிருப்பு (இடாப்பு விலை)	13,400
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	40,000

9. The following purchases were made by a business house having three departments:

Department A – 1000 units	} at the total cost of Rs. 1,00,000
Department B – 2000 units	
Department C – 2400 units	

Stock on 1st January were:

Department A – 120 units

Department B – 80 units

Department C – 152 units

The sales were:

Department A – 1020 units at Rs. 20 each

Department B – 1920 units at Rs. 22.50 each

Department C – 2496 units at Rs. 25 each

The rate of gross profit is same in each case.

Prepare departmental trading accounts.

மூன்று துறைகளுள்ள ஒரு நிறுவனம் கீழ்க்கண்டவாறு
கொள்முதல் செய்தது.

துறை A – 1000 அலகுகள்
துறை B – 2000 அலகுகள்
துறை C – 2400 அலகுகள்

மொத்த விலை ரூ. 1,00,000

ஜனவரி 1-ல் ஆரம்ப இருப்பு வருமாறு:

துறை A – 120 அலகுகள்

துறை B – 80 அலகுகள்

துறை C – 152 அலகுகள்

விற்பனை வருமாறு:

துறை A – 1020 அலகுகள் @ ரூ. 20 வீதம்

துறை B – 1920 அலகுகள் @ ரூ. 22.50 வீதம்

துறை C – 2496 அலகுகள் @ ரூ. வீதம்

மொத்த இலாப வீதம் அனைத்து துறைகளிலும் சமம் என்று
கொண்டு துறைவாரி வியாபாரக் கணக்கு தயார் செய்க.

10. Prepare Trial balance as on 31st December, 2001
from the following balances:

Capital account Rs. 1,29,440; Drawing account
Rs. 11,550; Bills Receivable Rs. 9,500 ; plant and
Machinery Rs. 28,800; Sundry debtors Rs. 62,000;
loan amount (Cr.) at 6% Rs. 20,000; Wages
Rs.40,970; Returns inwards Rs. 2,780; purchases
Rs. 2,66,590; Sales Rs. 3,50,430; Commission
received Rs. 5,640; Rent and Taxes Rs. 5,620;

Stock on 1st January 2001 Rs, 89,680; Salaries Rs. 11,000; Travelling expenses Rs. 1,880; Insurance Rs. 400; Cash in hand Rs. 530; Cash at Bank Rs. 18,970; Repairs Rs. 3,400; Sundry Creditors Rs. 66,190; and Furniture Rs. 8,800.

கீழ்க்கண்ட இருப்புகளிலிருந்து 31.12.2001 அன்று இருப்பு சோதனை பட்டியல் தயார் செய்க :

முதல் கணக்கு, ரூ. 1,29,440; எடுப்பு கணக்கு, ரூ. 11,550; வரவேண்டிய உண்டியல்கள் ரூ. 9,500; இயந்திரங்கள் ரூ. 28,800; கடனாளிகள் ரூ. 62,000; கடன் கணக்கு (வரவு) ரூ. 20,000 6%; கூலி ரூ. 40,970; விற்பனை திருப்பம் ரூ. 2,780; கொள்முதல் ரூ. 2,66,590; விற்பனை ரூ. 3,50,430; தரகு பெற்றது ரூ. 5,640; வாடகை மற்றும் கட்டணங்கள் ரூ. 5,620; 1.1.2001 சரக்கிருப்பு ரூ. 89,680; ஊதியம் ரூ. 11,000; பயணச் செலவுகள் ரூ. 1,880; காப்பீடு ரூ. 400; ரொக்க கையிருப்பு ரூ. 530; வங்கியிருப்பு ரூ. 18,970; பழுதுபார்த்த செலவுகள் ரூ. 3,370; வட்டி செலுத்தியது ரூ. 5,860; வராக்கடன் ரூ. 3,400; பற்பல கடனீந்தோர் ரூ. 66,190; மனைதுணைப் பொருட்கள் 8,800.

11. A Ltd purchased a machine on 1st January 2004 for Rs. 60,000. On 1st July 2004 the company purchased another machine for Rs. 50,000. On 1st July 2005, the Company sold the machine purchased on 1st January 2004 for Rs. 40,000. It was decided that the machine be depreciated at 10% per annum on Diminishing balance method. Show the Machinery Account for the years 2004 and 2005.

ஜனவரி 1, 2004-ல் A கம்பெனி ரூ. 60,000-க்கு ஒரு இயந்திரம் வாங்கியது, மேலும் ஜூலை 1, 2004-ல் ரூ. 50,000க்கு இயந்திரம் வாங்கப்பட்டது. ஜனவரி 1, 2004-ல் வாங்கப்பட்ட இயந்திரம் ஜூலை 1, 2005-ல் ரூ. 40,000க்கு விற்கப்பட்டது. 10 சதவீதம் குறைந்து செல் முறையில் இயந்திரத்தின் மீது தேய்மானம் எழுத முடிவு செய்யப்பட்டது. 2004 மற்றும் 2005க்கான இயந்திரக் கணக்கை தயாரிக்கவும்.

12. A Fire occurred on 15.10.03 in the premises of a company. From the following particulars ascertain the amount of claim to be lodged.

	Rs.
Stock on 1.1.02	30,600
Purchases for 2002	1,22,000
Sales for 2002	1,80,000
Stock on 31.12.02	27,000
Purchases from 1.1.03 to 14.10.03	1,47,000
Sales from 1.1.03 to 14.10.03	1,50,000

The stocks were always valued at 90% of cost. The stock saved from fire was worth Rs. 18,000. The amount of the policy was Rs. 63,000. There was an average clause in the policy.

ஒரு நிறுமத்தின் வளாகத்தில் 15.10.03ல் தீ விபத்து ஏற்பட்டது. கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து தீ காப்பீடு கேட்புரிமையை கணக்கிடுக.

	ரூ.
சரக்கிருப்பு 1.1.02	30,600
கொள்முதல் 2002ஆம் ஆண்டு	1,22,000
விற்பனை 2002ஆம் ஆண்டு	1,80,000
சரக்கிருப்பு 31.12.02	27,000
கொள்முதல் 1.1.03 – 14.10.03	1,47,000
விற்பனை 1.1.03 – 14.10.03	1,50,000

சரக்கிருப்பு அடக்கவிலையில் 90% கணக்கிடப்படுகிறது.
தீ விபத்திலிருந்து சேமித்து வைக்கப்பட்ட சரக்கு
ரூ. 18,000. பாலிசியின் மதிப்பு ரூ. 63,000. பாலிசியில்
சராசரி சரத்து உள்ளது.

UG-451 BCO-13/BAF-13

**B.Com. DEGREE EXAMINATION –
JUNE, 2018.**

First Year

Accounting and Finance

BUSINESS ECONOMICS

Time : 3 hours

Maximum marks : 75

PART A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. **Explain the scope of business economics.**
வணிகப் பொருளியலின் பரப்பை விளக்குக.
2. **Explain the determinants of demand.**
தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளை விளக்குக.
3. **Describe the different types of internal economies of scale.**
அகச் சிக்கனத்தின் பல்வேறு வகைகளை விவரி.
4. **What are the characteristics of perfect competition?**
நிறைப் போட்டி அங்காடியின் இயல்புகள் யாவை?

5. Bring out the various concepts of national income.
நாட்டு வருவாயின் பல்வேறு கருத்துக்களை வெளிக்
கொணர்க.

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Discuss the law of diminishing marginal utility.
குறைந்து செல் பயன்பாட்டு விதியை விவரிக்க.
7. Describe consumers equilibrium with the help of
indifference curves.
சமநோக்கு வளைக்கோட்டின் உதவியுடன் நுகர்வோர்
சமநிலையை விளக்குக.
8. Explain short run and long run cost function.
குறுகிய மற்றும் நீண்ட கால விலை சார்பு பற்றி விளக்குக.
9. What is monopolistic competition? In what way
does it differ from perfect competition?
முற்றுரிமை போட்டி என்றால் என்ன? இவை
எவ்வகையில் நிறைப் போட்டியிலிருந்து வேறுபடுகிறது?
10. Critically examine the industrial policies of India.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழிற்
கொள்கையினை மதிப்பீடு செய்க.

11. Explain Hicksian substitution effects.

பதிலீட்டு விளைவு பற்றி ஹிக்ஸின் அணுகுமுறைகளை விளக்குக.

12. Explain the various methods of measuring national income.

தேசிய வருவாய் அளவிடுதலின் பல்வேறு முறைகளை விளக்குக.
